

第一个故事：老狮子与狐狸

The first story: Lion and Fox

Resource: <http://www.yes-chinese.com/reading/view.do?id=20111028070438>

yǒu yī tóu nián lǎo de shī zǐ yǐ bù néng píng jiè lì liáng qù qiǎng duó shí wù liǎo xīn xiǎng zhǐ néng yòng zhì
有一头年老的狮子，已不能凭借力量去抢夺食物了，心想只能用智
qǔ de bàn fǎ cái néng huò dé gèng duō de shí wù yú shì tā zuān jìn yī gè shān dòng lǐ tāng zài dì
取的办法才能获得更多的食物。于是，他钻进一个山洞里，躺在地
shàng jiǎ zhuāngshēng bìng děng qí tā xiǎo dòng wù zǒu guò lái tàn wàng jiù bǎ tā men zhuā zhù chī liǎo zhè
上假装生病，等其他小动物走过来探望，就把他们抓住吃了。这
yàng bù shǎo de dòng wù dōu bèi shī zǐ chī diào liǎo
样，不少的动物都被狮子吃掉了。

hú lí shí pò liǎo shī zǐ de guǐ jì yuǎn yuǎn de zhàn zài dòng wài wèn shī zǐ shēn tǐ xiàn zài rú hé
狐狸识破了狮子的诡计，远远地站在洞外，问狮子身体现在如何。

shī zǐ huí dá shuō: “hěn bù hǎo.” fǎn wèn hú lí wéi shí me bù jìn dòng lǐ lái hú lí shuō
狮子回答说：“很不好。”反问狐狸为什么不进洞里来。狐狸说

dào: “rú guǒ wǒ méi fā xiàn zhǐ yǒu jìn qù de jiǎo yìn méi yǒu yī gè chū lái de jiǎo yìn wǒ yě
道：“如果我没发现只有进去的脚印，没有一个出来的脚印，我也

xǔ huì jìn dòng qù。”